[1994 மே 4

517—

முசிறி தொகுதி புத்தனாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியை அரசு ஏற்று நடத்துதல்.

*10288—திரு. எம். தங்கவேல் :

மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

முசிறி தொகுதி, புத்தனாம்பட்டியில் இயங்கும் தனியார் கல்லூரியில் உள்ள முறைகேடுகளைக் களைய கல்லூரியை அரசு ஏற்று நடத்த முன்வருமா ?

மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி, கல்வி அமைச்சர் :

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இதற்கான கருத்துருக்கள் கல்லூரிக் கல்வி இயக்குநரிமிருந்து 1991 ஆம் ஆண்டிலேயே பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்ததை முன்னிட்டு இதில் மேல்நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ச. ஆரோக்கியசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முசிறி தொகுதி, புத்தனாம்பட்டியில் இயங்கும் நேரு நினைவுக் கல்லூரியானது பல ஆண்டுகளாக பல பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கிற கல்லூரியாகும். பல முறைகேடுகள் அங்கே நடைபெற்று வருகின்றன. அதனைக் களைவதற்கு அந்தக் கல்லூரியை அரசே ஏற்று நடத்துவதற்கு ஆவன செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிரச்சினையே நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதுதான் என்பதைத் தெரிவித்துக் கொள்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 5189— டாக்டர் ச. ஆரோக்கியசாமி, மாண்புமிகு கல்வி அமைச்சர்.

518—

திருச்சிராப்பள்ளியில் அரசு மகளிர் கல்லூரி தொடங்குதல்

*26159—டாக்டர் ச. ஆரோக்கியசாமி :

மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்காணும் விைாக்களுக்கு விடையளிப்பாரா—